

1.1 அபிப்பிராயம்

தேசிய சேமிப்பு வங்கியினதும் (“வங்கி”) வங்கி மற்றும் அதன் துணைக்கம்பனியினதும் (“தொகுதி”) 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்றுக்கள் மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்றுக்கள், உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்புக்கள் உள்ளடங்கிய நிதிக் கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2019 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் மற்றும் திரட்டிய நிதிக் கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன.

வங்கியினதும் மற்றும் தொகுதியினதும் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் மற்றும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க வங்கியினதும் மற்றும் தொகுதியினதும் ஒன்றிணைக்கப்பட்ட நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, தொகுதியின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது தொகுதியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

வங்கியினதும் மற்றும் தொகுதியினதும் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் தொகுதியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தொகுதி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி தொகுதியினது உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு தொகுதிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை

மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொகுதியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- வங்கியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- வங்கியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் வங்கி இணங்கியிருந்ததா என்பதும்,
- வங்கி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வங்கியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள்

1.5.1 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளக கட்டுப்பாடு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2019 டிசம்பர் 31 இல் மொத்த அடகு நகை முற்பண நிலுவை தொடர்பில் பெறவேண்டிய வட்டி வருமானம் அடகு நகை கணக்கீட்டு முறையின் (Pawning System) அடிப்படையில் ரூபா 637 மில்லியன் தொகையால் பொதுப்பேரேட்டுக் கணக்குகளுடன் வேறுபடுகின்றது. இவ் வேறுபாட்டுக்கான காரணத்தைக் கண்டரியாது வங்கி மூலதன மீதியை சமன் செய்ய ஏற்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது.	இத் தொகையானது பொதுப் பேரேட்டில் பெற வேண்டிய வட்டி வருமான கணக்கில் காணப்பட்டதுடன் இது சென்ற ஆண்டுக்குறியதாகும். பெறக்கூடிய வட்டியிலிருந்து ஏற்படக்கூடிய இழப்பினை ஈடுசெய்வதற்காக கணக்காய்வு சபைக்குமுவின் பரிந்துரையின் படி ரூபா 637,405,736 ஏற்பாடானது 2019 டிசம்பர் 31 இல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. விசாரனை முடிவினைப் பெறும் வரையில் இவ் ஒதுக்கமானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.	நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

1.6 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டியவை

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2019 திசெம்பர் 31 இல் மோசடி மீளப்பெறலின் அடிப்படையில் வங்கி பெறத்தக்க தொகை ரூபா. 112.6 மில்லியன் ஆகும். இது தொடர்பாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா. 2.1 மில்லியன் அல்லது 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் ரூபா. 45.1 மில்லியன் ஐந்து வருடத்திற்கு மேற்பட்ட நிலுவைக காணப்பட்டது.	2020 செப்டெம்பர் 30 இல் ரூபா. 112.6 மில்லியனிலிருந்து ரூபா 14.5 மில்லியன் மீட்கப்பட்டது. மீதமுள்ள நிலுவைத் தொகையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் 2019 திசெம்பர் 31 இல் ரூபா 105 மில்லியன் போதுமான ஒதுக்கம் ஒன்றும் ரூபா 112.6 மில்லியன் பெறுமதியான மோசடி மீளப்பெறல் தொகைக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.	பொறுப்பான தரப்பினரிடமிருந்து நிலுவைத் தொகையை மீட்டெடுக்க அல்லது காப்பீட்டு கோரிக்கையை பெற முடியாத தொகையை பதிவழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 2016 ஆம் ஆண்டு வங்கியானது என்டிஎஸ்ட் செக்கியூரிட்டிஸ் பிஎல்சியில் திறைசேரி பிணையில் முதலீடு செய்திருந்ததுடன் 2019 டிசெம்பர் 31 இல் முதல் மற்றும் பெற வேண்டிய வட்டி நிலுவை ரூபா 734.79 மில்லியனாக காணப்பட்டது. ரூபா 124.37 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் இவ் ஒதுக்கீடானது ஏற்பாடு செய்யப்பட்ட தினத்தில் பெறவேண்டிய நிலுவைக்கும் மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட கம்பனிக்கு மீள் செலுத்த வேண்டிய கடன் நிலுவைக்குமிடையிலான வேறுபாட்டுக்கு சமனாக இருந்தது.	உங்கள் கருத்துக்களை நாங்கள் குறித்துக் கொண்டோம்.	முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வட்டியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் வங்கியால் எடுக்கப்பட வேண்டும்.

1.6.2 முற்பணங்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2019 டிசெம்பர் 31 இல் வங்கியின் முழு கடன் மற்றும் முற்பண நிலுவை ரூபா 458,662 மில்லியன் மற்றும் இதில் ரூபா 7,224 மில்லியன் அல்லது 1.6 சதவீதம் செயற்படாத கடன் மற்றும் ரூபா 5,212	2019 டிசெம்பர் 31 இல் NPA சதவீதம் 1.6 ஆக இருந்ததுடன் இது ஒப்பீட்டளவில் துறைசார் சராசரியை விட சிறந்தது. 3 வருடங்களுக்கு மேலாக செயற்படாத கடன் நிலுவை தொடர்பில் சட்ட	வங்கியானது குறைந்த பட்ச மட்டம் ஒன்றை கடன் மற்றும் முற்பணங்கள் தொடர்பில் பேண வேண்டும்.

மில்லியன் அல்லது 1.2
சதவீதம் 2018
ஆண்டிற்குரியது. மேல்
மேற்குறிப்பிட்ட
செயற்படாத கடன்
தொகையில் ரூபா 390.7
மில்லியன் அல்லது 5.4
சதவீதமானது 3
வருடங்களுக்கும்
மேலான நிலுவையாக
உள்ளது.

நடவடிக்கை
தொடங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சிபிஎஸ்எல்
வழிகாட்டலில் இது
நிறுத்தப்பட்டுள்ளது.

(ஆ) 2019 டிசெம்பர் 31 இல்
வங்கியால் வழங்கப்பட்ட
மொத்த அடகு நகை
முற்பணங்கள் ரூபா
34,544 மில்லியன் மற்றும்
சந்தைப் பெறுமதி
பெறுமதி ரூபா 63,353
மில்லியன்
மேற்குறிப்பிடப்பட்ட
மொத்த அடகு நகை
முற்பண தொகையில்
ரூபா 242.14 மில்லியன்
செயற்படாத கடனாகும்.
இதில் ரூபா 18.91
மில்லியன்
தொகையானது 3
வருடங்களுக்கும்
மேலான நிலுவையாக
இருந்தது.

2019 டிசெம்பர் 31 இல்
அடகு நகை தொடர்பாக
NPA விகிதமானது 1%
விட குறைவானதாகும். 3
வருடங்களுக்கும் மேலாக
பெறப்படாத கடனாக
காணப்படும் தொகைக்கான
விலேடி காரணம்
(உதாரணம் சட்ட
நடவடிக்கை, கணக்காய்வு
விசாரணை போன்றன)
2019 ஆண்டில் 3 முறை
மீட்கப்படாத அடகு
நகைகளின் ஏல
விற்பனையை நடத்துவதன்
மூலம் அடகு நகை NPA
தொடர்ந்து
கண்காணிக்கப்பட்டு
கட்டுப்படுத்தப்படுகின்றது.

வங்கி நிலுவையாக உள்ள
அடகு நகை முற்பண
தொகையை மீட்டெடுக்க
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

(இ) ரூபா 900,000 கடன்
தொடர்பான அசல்
ஆவணங்களை கொண்ட
கோவை காணாமல்
போயுள்ளது. 2012 மே
11 திகதி வழங்கப்பட்ட
இக் கடன்
தொகையானது 2012
ஓக்டோபர் 31 இல்
செயற்படாத கடனாக
மாற்றமடைந்ததுடன் 2019
டிசெம்பர் 31 இல்
மொத்த அறவிடப்பட
வேண்டிய நிலுவை
தொகை ரூபா 2,428,247
ஆக இருந்தது. கடன்
கோவையை கையாளும்
கடன் அதிகாரியிடம்
எந்த விசாரணையும்
மேற்
கொள்ளப்படாததுடன்
வங்கியில் கடன் மீட்புக்

வங்கியால்
வாடிக்கையாளரை தொடர்பு
கொள்ள முடியாதுள்ளது
ஏனெனில் அவர் கடன்
பெற்றுக்கொள்ளும் போது
இருந்த இடத்தை விட்டு
வேறு இடம் இடம்
பெயர்ந்துள்ளார். எனவே
வாடிக்கையாளரை
கண்டுபிடிக்க பொலிஸில்
புகார் செய்ய நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகின்றது.

கடன் கோவைகள்
காணாமல் போகும்
அளவிலான உயர் அபாயம்
வங்கிக்கு உள்ளது. மற்றும்
இவ் ஆபத்தை குறைக்க
வழுவான உள்ளக
கட்டுப்பாட்டு முறையை
செயற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படல் வேண்டும்.

கொள்கையின் 8 ஆம் 9 ஆம் பிரிவுகளின் படி உத்தரவாளர்களிடமிருந்து கடன் நிலுவையை வசூலிக்க எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

1.7 சட்டங்கள், விகிதங்கள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விகிதங்கள், பிரமாணங்கள் என்பவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின்			
i. 47 ஆம் பிரிவு	10 ஆண்டுகளுக்கு மேலான செயற்படாத வைப்புத் தொகையானது “உரிமை கோரப்படாத வைப்புத் தொகை” கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும். எவ்வாறாயினும் 2019 டிசெம்பர் 31 இல் ரூபா 933.22 மில்லியன் செயலற்ற வைப்புக்கள் மேற்குறிப்பிடப்பட்ட ஒதுக்க கணக்கிற்கு மாற்றப்படாது நிதி அறிக்கைகளில் காணப்பட்டது.	வங்கியானது செயற்படாத வைப்புக் கணக்கில் செலவு வைக்கப்பட்டுள்ள ரூபா 688.5 மில்லியன் தொகையை உரிமைக் கோரப்படாத வைப்புக் கணக்கிற்கு 2019 ஆம் ஆண்டில் மாறியுள்ளது. வாடிக்கையாளர்களினால் மீளக் கோரப்படும் சதவீதம் அதிகமாக உள்ளதுடன் வருடாந்தம் இம் மாற்றங்கள் செய்யப்படுகின்றது. மீதமாகவுள்ள நிலுவை தொகையானது 2020 இல் மாற்றப்படும்.	வங்கியானது 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
ii. 47(4) ஆம் பிரிவு	உரிமை கோரப்படாத வைப்பு ஒதுக்கக் கணக்கின் மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு செலுத்தும் கொடுப்பனவுகள் பொது திறைசேரியின் திறட்டு நிதியிலிருந்து திருப்பிச் செலுத்தப்படல் வேண்டும். 2000-2019 வரையான காலப்பகுதியில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூபா 524.08 மில்லியன் செலுத்தியிருந்த	மீதமுள்ள ரூபா 224.08 மில்லியன் நிலுவையை மீளச் செலுத்துமாறு பொது திறைசேரியிடம் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.	வங்கியானது 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

போதிலும் பொது
திறைசேரியின்
செயலாளரினால் ரூபா
300 மில்லியன் மட்டுமே
2019 இல்
மீளளிக்கப்பட்டது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 6,198 மில்லியன் நிகர இலாபமாக இருந்ததன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் நிகர இலாபம் ரூபா 4,500 மில்லியன் ஆனதால் நிதி விளைவுகளில் ரூபா 2,198 மில்லியன் அல்லது 48 சதவீத அதிகரிப்பை சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது அவதானிக்க கூடியதாக இருந்தது. தேறிய வட்டி வருமானம், வர்த்தகத்திலிருந்து தேறிய இலாபம், நிகர கட்டணங்களும் தரகு வருமானமும், நிதிச் சொத்துக்களை அங்கீகரிப்பதில் இருந்த நிகர இலாபம் போன்றவற்றின் அதிகரிப்பும் சென்ற ஆண்டுடன் ஒப்பீட்டளவில் கடன்கள் மற்றும் பிற இழப்புக்கான ஏற்பாட்டுக் கட்டணங்களில் ஏற்பட்ட குறைவும் காரணமாகும்.

வங்கியின் மொத்த வட்டி வருமானம் 7 சதவீதம் அல்லது ரூபா 110,506 மில்லியனிலிருந்து 2019 ஆம் ஆண்டில் ரூபா 118,729 மில்லியனாக அதிகரித்தமைக்கு காரணம் கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான வட்டி வருமானம் ரூபா 8,192 மில்லியன் அல்லது 16 சதவீத அதிகரித்தமையே. சென்ற ஆண்டுடன் ஒப்பீட்டளவில் வைப்பு தொகைக்கு செலுத்தும் வட்டி செலவு ரூபா 7,011 மில்லியனாக அதிகரித்தால் இந்த ஆண்டிற்கான வட்டி செலவுகள் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

2.2 முக்கிய வருமானம் மற்றும் செலவு தொடர்பான பொருட்களின் போக்கு பகுப்பாய்வு

மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டிற்கான முக்கிய வருமானம் மற்றும் செலவு பொருட்களின் பகுப்பாய்வு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகரிப்பு அல்லது குறைவு சதவீதத்துடன் கீழே காட்டப்பட்டுள்ளது.

- (அ) நிகர வட்டி வருமானம் முந்தைய ஆண்டை விட மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் ரூபா 3,947 மில்லியன் அல்லது 16 சதவீதம் அதிகரித்ததன் காரணமாக கடன் மற்றும் முற்பணங்களுக்கான வட்டி வருமானம் ரூபா 8,192 மில்லியன் அதிகரித்ததே.
- (ஆ) 2019 ஆம் ஆண்டில் வர்த்தகத்தின் நிகர இலாபம் ரூபா 2,199 மில்லியன் அல்லது 310 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நிலையான வருமான பத்திரங்கள் மற்றும் பங்குப் பத்திரங்களிலிருந்து பெறப்பட்ட இலாபத்தின் காரணமாகவே அதிகரித்திருந்தது.
- (இ) அந்நிய செலவாணி மீள் மதிப்பீட்டு இழப்பு ரூபா 765 மில்லியனாக குறைக்கப்பட்டதனால் நிகர இயக்க வருமானம் குறைந்துள்ளது.
- (ஈ) சம்பளம் மற்றும் போனஸ் அதிகரிப்பு காரணமாக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் பணியாளர்களின் செலவுகள் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2.3 விகிதப் பகுப்பாய்வு

கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி, மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டிற்கான வங்கியின் சில முக்கியமான விகிதங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

விளக்கம்	துறை விகிதம் *	வங்கி	
		2019	2018
இலாப விகிதங்கள்			
மூலதனம் மீதான வருமானம் (ROE)	6.8	15.32	10.95
சொத்துக்கள் மீதான வருமானம் (ROA)	0.8	0.95	0.78
வட்டி அளவு	3.4	2.63	2.43
சொத்துக்களின் தர விகிதம்			
மொத்த செயற்படாத முற்பணங்கள் (NPL)	5.5	1.57	1.44
போதுமான மூலதன விகிதங்கள்			
பாஸல் (Basal) III – Tier 1 (குறைந்த பட்சம் 8.5%)	12.3	12.02	13.08
பாஸல் III – Tier 1 (குறைந்த பட்சம் 12.5%)	15.6	14.35	15.90
பண்புழக்க சொத்து விகிதம்	53.1	60.2	54.9

- (அ) சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் மூலதனம் மீதான வருவாய் (ROE) மற்றும் சொத்துக்கள் மீதான வருவாய் (ROA) மற்றும் வட்டி அளவு ஆகியவற்றின் அதிகரிப்பு காரணமாக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் வங்கியின் இலாபம் சாதகமான நிலையில் உள்ளது.
- (ஆ) மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டின் மொத்த செயற்படாத முற்பணங்களின் விகிதம் 0.13 சதவீதம் அதிகரித்தள்ளது. இது துறை விகிதமான 5.5 ஐ விட குறைவாகவே உள்ளது.
- (இ) 2019 ஆம் ஆண்டில் Tier – 1 மூலதன விகிதத்தின் குறைந்தபட்ச சட்டரீதியான வரம்பு 8.5 சதவீதத்திற்கும் மற்றும் மொத்த மூலதன விகிதத்தின் குறைந்தபட்ச சட்டரீதியான வரம்பு 12.5 சதவீதத்திற்கும் மேலாக வங்கியானது போதுமான மூலதன (CAR) விகிதங்களை பராமரிக்கின்றது.
- (ஈ) வங்கியின் பண்புழக்க விகிதம் 2019 ஆம் ஆண்டில் 54.9 சதவீதிலிருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 இணங்காணப்பட்ட இழப்புகள்

கணக்காய்வு விடயம்

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

பரிந்துரைகள்

2008-2019 காலப்பகுதியில் வங்கி 1,955,432 எண்ணிக்கையான ஏரீஎம் (ATM) அட்டைகளை வெளியிட்டது. மேலே குறிப்பிட்ட 1,575,802 அட்டைகள் அல்லது 81 சதவீதமானது மெக் ஸ்ரைப் (Mag stripe) அட்டைகள் மற்றும் 379,630 எண்ணிக்கையான அட்டைகள் அல்லது 19 சதவீதமானது ஈ.எம்.வி (EMV) அட்டைகள். 2019 டிசெம்பர் 31 இல் ரூபா 2,300,290 பெறுமதியான ATM நலுவிச் செல்லும் மோசடிகள் (ATM Skimming Frauds) கண்டறியப்பட்டது. இப் பதினேழு நலுவிச் செல்லும் மோசடிகளும் மெக் ஸ்ரைப் அட்டைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2018 மே மாதம் முதல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஈ.எம்.வி அட்டைகள் மட்டுமே வழங்கியிருந்தது. இருப்பினும் தற்போதுள்ள மெக் ஸ்ரைப் அட்டைகளை ஈ.எம்.வி அட்டைகளாக மாற்றுவது 2018 ஆம் ஆண்டிலிருந்து பாராட்டப்பட முடியாது, ஏனெனில் அந்த நேரத்தில் தேவையான ஈ.எம்.வி அட்டை இருப்புகள் இருக்கவில்லை. மேலும் வங்கியின் செயலில் உள்ள வரவு அட்டைகள் (debt card) சுமார் 800,000 ஆகும். வழங்கப்பட்ட வரவு அட்டைகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியனாக இருந்த போதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கி 500,000 க்கும் மேற்பட்ட ஈ.எம்.வி அட்டைகளை வழங்கியுள்ளது. மெக் ஸ்ரைப் அட்டைகளை ஈ.எம்.வி அட்டைகளாக மாற்றுவதற்காக வங்கியால் ஈ.எம்.வி அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கொவிட் - 19 தொற்று நோய் விளைவாக நாடு பூட்டப்பட்டதால் இந்த செயல் முறையைத் தொடங்க முடியவில்லை. மேலும் மெக் ஸ்ரைப் அட்டைகளை ஈ.எம்.வி அட்டைகளுக்கு மாற்றுவதற்கு குறிப்பிடப்பட்ட முயற்சி தேவைப்படுகின்றது. இது கிளைகளில் வழக்கமான செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க எதிர்மறை

எதிர்காலத்தில் ATM நலுவிச் செல்லும் மோசடிகள் (ATM Skimming Frauds) வங்கியில் தடுக்க தற்போதுள்ள மெக் ஸ்ரைப் (Mag stripe) அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு ஈ.எம்.வி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தாக்கமின்றி கிளை
 ஊழியர்களை ஒதுக்கீடு
 செய்வதன் மூலம்
 பிரச்சாரங்கள் மற்றும்
 செயல்பாட்டு முயற்சிகள்
 மூலம்
 வாடிக்கையாளர்களுக்கு
 விழிப்புணர்வை
 உருவாக்குவதும்
 அடங்கும். இருப்பினும்
 மெக் ஸ்ரைப் வரவு
 அட்டைகளை ஈ.எம்.வி
 வரவு அட்டைகளா
 மாற்றுவது 2020 இன்
 கடைசி காலாண்டில்
 இருந்து படிப்படியாக
 தொடங்கப்படும். மேலும் 5
 அண்டுகளுக்கும் மேலாக
 பயன்படுத்தப்படாத பழைய
 மெக் ஸ்ரைப் வரவு
 அட்டைகள் 2020 கடைசி
 காலாண்டில் இருந்து ரத்து
 செய்யப்படும்.

(அ) மேல் குறிப்பிட்ட 17 மோசடி
 வழக்குகளில் கடந்த இரண்டு
 ஆண்டுகளில் பதிவான 7
 வழக்குகள் காப்பீட்டிற்காக
 பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மீதமுள்ள 10 வழக்குகளில்
 ரூபா 784,383 பெறுமதியான 9
 வழக்குகளை காப்பீட்டில்
 இருந்து மீட்டெடுக்க
 முடியாதுள்ளது.

மெக் ஸ்ரைப் அட்டைகளில்
 நலுவிச் செல்லும்
 மோசடிகள் இருக்கும்
 போது மாஸ்டர்களுக்கு
 மற்றும் விசாக்களுக்கும்
 ஈ.எம்.வி பொறுப்பு மாற்று
 விதிப்படி நடத்ததை
 வழங்கும் வங்கி ஏற்க
 வேண்டும். இந்த உண்மை
 காப்பீட்டு
 நிறுவனங்களுக்கும்
 தெரியும். எனவே அவை
 மெக் ஸ்ரைப் அட்டைகளில்
 ஏற்பட்ட இழப்புக்களை
 ஈடுசெய்வதை
 நிறுத்தியுள்ளது. வங்கி
 முயற்சிகளை மேற்கொண்ட
 போதிலும் காப்பீட்டு
 உரிமைக் கோரல்கள்
 பெறப்படவில்லை. காப்பீட்டு
 பொறுப்பு மாற்றங்களால்
 ஏற்படும் இழப்புக்களை ஈடு
 செய்யாது என்றும்
 இழப்புக்களை
 பதிவழிப்பதற்கு
 நடவடிக்கை எடுக்கப்படும்.
 என குறிப்பிட்டுள்ளது.

(ஆ) வாடிக்கையாளர்களின் சேமிப்புக்
 கணக்களில் அதிக இருப்பு
 வைத்திருப்பவர்கள் மற்றும்

பழைய மெக் ஸ்ரைப்
 அட்டைகளின் இடம்
 பெயர்வு பயிற்சியை வங்கி

காந்தத்துண்டு அட்டைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதை அறியத்தருகின்றது.

இன்னும் தொடங்கவில்லை. என்பதனால் பழைய மெக்ஸ்ரைப் அட்டைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விரிவாக பகுப்பாய்வு செய்யப்படவில்லை. இருப்பினும், பட்டியளில் அடையாளம் காணப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஈ.எம்.வி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் வெரும்பாலானோருக்கு புதிய ஈ.எம்.வி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் வங்கியிடமிருந்து வீட்டுக் கடன்களைப் பெற்றுள்ளனர் மற்றும் நிதியை வழங்குவதற்காக வங்கியில் பழைய கணக்குகளை வைத்திருந்தனர். திட்டமிடப்பட்ட மெக் மெக்ஸ்ரைப் இடம் பெயர்வு செயற்பாட்டின் போது சேமிப்புக் கணக்கு நிலுவைகளின் அடிப்படையில் வாடிக்கையாளர் கணக்குகளை பகுப்பாய்வு செய்வதை வங்கி பின்பற்றும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மை

கணக்காய்வு விடயம்

256 கிளைகளில் 6 மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டின் இழப்பை ஏற்படுத்தும் கிளைகளாக அடையாளம் காணப்பட்டது. அவற்றில் தியன்தரா, பன்னல மற்றும் மாகொல கிளைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் திறக்கப்பட்டவை.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

2018 ஆம் ஆண்டில் நஷ்டம் விளைவிக்கும் கிளைகளின் எண்ணிக்கை 13 ஆக இருந்து 2019 இல் 6 ஆக குறைந்துள்ளது. உழியர்களின் ஊதியம் ரூபா 2.4 மில்லியன் (24%) மற்றும் நிர்வாக செலவுகள் ரூபா 1.5 மில்லியன் (32%) ஆலும் அதிகரித்தமையே அக்கறைப்பற்று கிளையின் நடடத்திற்கு காரணமாகும். பொத்துவில் கிளையில் 2018 ஆம் ஆண்டு ரூபா 2,086,885 நடடம் காட்டப்பட்ட போதிலும் இது 2019 இல் ரூபா 2,706,637.61 ஆல் உயர்வடைந்ததன் காரணம். ஊழியர் ஊதியம் 45% ஆலும் நிர்வாக செலவுகள் 16% ஆலும் அதிகரித்தமையே ஆகும்.

பரிந்துரைகள்

கிளையின் இலாபத்தை அதிகரிக்க உகந்த ஊழியர்களைப் ப்மலம் பயன்படுத்துவதன் மூலம் கிளை ஊழியர்களின் ஊதியத்தை வங்கி குறைக்க வேண்டும்.

அக்கறைப்பற்று கிளை கடந்த ஆண்டு ரூபா 839,230 லாபத்துடன் ஒப்பிடும் போது ரூபா 726,418 இழப்பை பதிவுசெய்துள்ளது. பொத்துவில் மற்றும் உடுகாமம் கிளைகள் முறையே 2018 ஆம் ஆண்டு ரூபா 2,086,885 மற்றும் ரூபா 7,075,672 நட்டம் காட்டியது. இது 2019 இல் ரூபா 4,793,522 மற்றும் ரூபா 2,330,347 இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுகாமம் கிளையில் ரூபா 7,075,672 நட்டமானது 2019 இல் ரூபா 2,330,347.64 ஆக குறைவடைந்துள்ளது. இது முக்கியமாக தனிநபர் கடன்கள் மீதான வட்டி வருமானம் ரூபா 9,702,421.54 அதிகரிப்புக்கு எதிராக வட்டி செலவுகள் ரூபா 5,312,535.90 இல் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். பொதுவாக ஒரு புதிய கிளை திறக்கப்பட்டு இலாபம் ஈட்டுவதற்கு கிட்டத்தட்ட 3 வருட காலமானது எடுக்கக் கூடும். அதே போல் தியன்தரா, பன்னல மற்றும் மாகொல கிளைகள் திறக்கப்பட்டு இன்னும் 3 வருடங்கள் தாண்டவில்லை.

பொத்துவில் கிளையானது 2018 இல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதற்கான செலவு கிளை இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கறைப்பற்று கிளையின் இலாபத்தில் எதிர்மறையான தாக்கத்திற்கான காரணம் கிளையின் வைப்புக்களின் அளவோடு ஒப்பிடுகையில் குறைந்த அளவிலான கடன்கள் வழங்கியதே ஆகும்.

இந்த அனைத்து கிளைகளும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் செலவைக் குறைக்கும் போக்கு உள்ளது. இதன் மூலம் ஆண்டின் இறுதியில் நிலவும் சாதகமற்ற சூழ்நிலையைத் தோற்கடிக்கும்.

3.4 சர்ச்சைத் தன்மையான கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு விடயம்

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

பரிந்துரைகள்

வங்கியானது சட்டபூர்வ உரிமையை பெறாது எட்டு காணிகளில் அதன் நிர்மாண பணிகளை தொடர்ந்து ரூபா 83.6 மில்லியன் செலவு செய்திருந்தது.

அத்தகைய நிலங்கள் அநுராதபுரம், எல்பிடிய, கல்னேவ, கதிர்காமம், கிரிண்டிவெல, மொனராகல, மற்றும் இரத்தினபுரியில் அமைந்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மதிப்பீட்டின் படி, கட்டுமானத்தின் பெறுமதி ரூபா.97.14 மில்லியன் ஆகும். மேல் குறிப்பிட்ட சில நிலங்கள் தொடர்பில் குத்தகை ஒப்பந்தத்தை மேற்கொள்ளாது வங்கி குத்தகை உரிமையை பெற்றிருந்தது. சில நிலங்கள் வங்கியால்

அநுராதபுரம்

பிரதேச செயலகமானது நீண்ட கால குத்தகையைத் தயாரிக்க தேவையான ஆவணங்களை வழங்குமாறு UDA மற்றும் அநுராதபுர நகராட்சிகளுக்கும் தெரிவித்துள்ளது.

எல்பிடிய

வங்கியானது 2012 முதல் 2018 வரையான காலத்திற்குரிய நிலுவை வாடகையை ரூபா 5,610,000 எம்பிலிபிட்டிய பிரதேச செயலகத்திற்கு செலுத்தியிருந்தது. கணக்கெடுப்பு

கட்டுமான வேலைகளை தொடங்குவதற்கு முன்னர் வங்கியானது குத்தகை நிலங்கள் தொடர்பில் குத்தகை ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம் குத்தகை உரிமையை பெற்றிருத்தல் வேண்டும்.

கையகப்படுத்தப்பட்டிருந்தாலும் அது
தொடர்பில் ஆவணங்கள் ஏதும்
கணக்காய்விற்கு
சமர்ப்பிக்கப்படவில்லை.

திணைக்களத்திற்கு
நீண்டகால குத்தகையை
தயாரிக்க தேவையான
ஆவணங்களை
வழங்குமாறு எல்பிட்ய
பிரதேச செயலகம்
தொரிவித்துள்ளது.

கல்னேவ

பிரதேச செயலகத்தின்
வேண்டு கோளின்படி
நீண்ட கால குத்தகைக்கு
ஒப்பந்தத்தை மேற்கொள்ள
ஒப்புதல் கடிதத்தை வங்கி
வழங்கியுள்ளது.

கதிர்காமம்

ருஹ்னு கதிர்காம
தேவஸ்தானத்திற்கு
(உரிமையாளர்) நீண்ட
கால குத்தகைக்கு
வருமாறு வங்கி
கோரியுள்ளதுடன் 1 ஆவது
நினைவூட்டல் கடிதமும்
அனுப்பப்பட்டுள்ளது.

கிரிண்டிவெல

தொம்பே பிரதேச
செயலகம் நீண்ட கால
குத்தகையை தயாரிப்பது
குறித்து நில
ஆணையாளர் ஜெனரல்
திணைக்களத்திற்கு தகவல்
வழங்கியுள்ளது.

மோனராகல

2020 ஆம் ஆண்டு
தொடர்பான நில
வாடகையை பிரதேச
செயலகத்திற்கு வங்கி
செலுத்தியதுடன் அது
நீண்ட கால குத்தகைக்கு
செல்ல செயலாக்கிறது.

இரத்தினபுரி

1975 தொடக்கம் 2019
வரையான
காலப்பகுதிக்குரியது ரூபா
29,967,735 நிலுவை

வாடகையை வங்கி
பிரதேச செயலகத்திற்கு
செலுத்தியிருந்ததுடன்
நீண்ட கால குத்தகைக்கு
செல்ல தகவல்
வழங்கியிருந்தது.

3.5 செயலற்ற அல்லது பயன்படுத்தப்படாது ஆதனம், பொறி மற்றும் உபகரணம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
38.8 பச்சஸ் பரப்பளவுள்ள காணியானது 2008 ஆம் ஆண்டில் நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரச் சபையினால் 50 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலும், இந்த காணி கடந்த 11 ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	38.8 பச்சஸ் கொண்ட இந்த நிலமானது UDA ஆல் NSB க்கு பக்கத்து நிலத்தில் (106 பச்சஸ்) வசிக்கும் குடும்பங்களை மீண்டும் குடியேற்றுவதற்கான மாற்று நிலமாக அடையாளம் காணப்பட்டது. இது UDA வினால் நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டது. எனவே இந்த கால கட்டத்தில் நிரந்தர கட்டுமானம் செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த நிலத்தை வங்கி தொடர்ந்து ஊழியர்களின் வாகன தரிப்பிடமாக பயன்படுத்தப்படுகின்றது. புதிய நிறுவனத் திட்டங்களை மாநில நிறுவனங்களில் ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதால் கட்டுப்பாடுகள் நீங்கப்படும் வரை நிலம் வாகன தரிப்பிட வசதிக்காக பயன்படுத்தப்படும்.	வங்கியானது அதன் உடமைகள் / சொத்துக்களை திறம்பட பயன்படுத்த வேண்டும்.

3.6 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2019 டிசெம்பர் 31 இல் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் 5,407 ஆக இருந்த போதிலும் உண்மையான பணியாளர்கள் 4,715 பேர் இதில் 4,319 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 396 பேர் ஒப்பந்த அடிப்படையினை ஊழியர்கள் உள்ளனர். எனவே அந்த நாளில் 692 பதவிகள் காலியாக இருந்தது.		
(அ) 2019 ஆம் ஆண்டின் இறுதியில் ஐந்து துறை பொது முகாமையாளர்கள், 2 உதவி பொது முகாமையாளர்கள், 23 தலைமை முகாமையாளர்கள், 7 மூத்த முகாமையாளர்கள், 6 முகாமையாளர்கள் 137 உதவி முகாமையாளர்கள் மற்றும் 16 ரகசிய செயலாளர்கள் மேற்கண்ட	(அ) பொதுத் தேர்தல் 2020 மற்றும் Covid – 19 தொற்றுநோயால் காரணமாகப் பொதுத்தேர்தல் 2020 ஐ ஒத்திவைப்பதன் காரணமாக 2020 ஆம் ஆண்டின் 3 ஆவது காலாண்டு வரை காலியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. DGM தரத்தில் உள்ள 5	வங்கியின் சீரான செயற்பாட்டிற்காக வெற்றிடங்களை சரியான நேரத்தில் நிரப்ப வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றிடங்களில் சேர்க்கப்பட்டனர்.
இது வங்கியின் சீரான
செயற்பாட்டிற்கு ஒரு
உட்பொருளைக் கொண்டிருக்கலாம்.

காலியிடங்களில் 02
காலியிடங்கள் அதாவது DGM
(நிதி) மற்றும் DGM (R&D)
ஆகியவை மூத்த DGM
பதவிக்கு DGM பதவி உயர்வு
காரணமாக ஏற்பட்டன.
மீதமுள்ள காலியிடங்கள்
அந்தந்த ஊழியர்களின் ஓய்வு
காரணமாக ஏற்பட்டன.
மீதமுள்ள 03 காலியிடங்களில்
DGM(HRD) மற்றும் DGM(IT)
ஆகியவை AGM பிரிவில் 2019
டிசெம்பர் 31 இல் AGM
(சில்லரைக் கடன், கணக்காய்வு
சட்டம், சந்தைப்படுத்தல்)
காலியாக இருந்தது. இரப்பினும்
AGM (செயற்பாடு) பதவியில் 2
அதிகப்படியான பதவிகள்
இருந்தால் AGM பிரிவில்
மொத்தம் 2 காலியிடங்கள்
இருந்தது.

பதவி உயர்வக்காக எழுத்துத்
தேர்வு நடாத்தப்பட்டது. தரம்
iii-ii மற்றும் iii-iii தரம் iv க்கு
பதவி உயர்வு பெற விண்ணப்பம்
தரம் iii-iii நேர்காணல்
தொடங்கப்பட்டன.
மேலும் வங்கி 2021 ஆம்
ஆண்டிற்கான மனித சக்தி
திட்டத்தை மறு ஆய்வு செய்யும்
பணியில் ஈடுபட்டுள்ளது. அதை
மறு ஆய்வு செய்யும் போது
கிளைத்துணை மற்றும்
அனைத்து பிரிவுகளில்
தேவைகளும் கருதப்படுகின்றன.
அதன்படி - உள்ள பதவிகளை
ஆட்சேர்ப்பு மற்றும் உள் பதவி
உயர்வு மூலம் நிரப்பு
ஏற்பாடுகள் செய்யப்படும்.

(ஆ) பொது முயற்சிகள் சுற்றறிக்கை PED
12 இன் 9.2 பிரிவின் (ஈ) பந்தியின்
படி நிறுவன விளக்க படம் மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள்
விபரமானது பொது திறைசேரியின்
பொது முயற்சிகள் தினைக்களத்தின்
கீழ் பதிவு செய்யப்பட்ட வேண்டும்.
இருப்பினும் வங்கி இதற்கு
இணங்கியிருக்கவில்லை.

(ஆ)இதுவரை வங்கியில்
பின்பற்றப்பட்ட நடைமுறையில்
வங்கியின் வருடாந்த பட்ஜெட்டின்
அடிப்படையில் மனிதவளத்
திட்டத்தை மனிதவள
மேம்பாட்டுத் பிரிவு
தயாரிக்கின்றது. வங்கியின்
வருடாந்த பட்ஜெட் மட்டுமே
பொது திறைசேரியின் பொது
முயற்சிகள் தினைக்களத்தின் கீழ்
பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணிப்பாளர் விபரம்
தொடர்பாக PED
சுற்றறிக்கைக்கு
அமைவாக வங்கி
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.